

கிளம் பல கண்ட யாழ் கோட்டை

**பகுதி: ஒன்று
பிலிப் தே ஒலிவேறா**

முற்றவெளியில் முற்றுகை யிட்டிருந்த ஒல்லாந்தப் படை வீரர் இடையிடையே கடைத் தெருவுக்கும் வந்தனர். பாசறையிலிருந்த வீரர்கள் பட்டினத்திற்கு வருவதும், வியாபாரிகளிடம் தமக்குத் தேவையான பொருட்களை அள்ளிக்கொள்வதும் பிரச்சினைகளைத் தோற்றுவித்தன.

யாழ்ப்பாண மக்களது ஆடையணிகள் வியப்பினைத் தந்தன. வேட்டியை மடி வைத்துப் பஞ்சகச்சமாக ஒருசிலர் கட்டியிருந்தனர். அவர்களின் சிலர் சால்வை தரித்திருந்தனர். வேறு சிலர் அரையில் சிறுதுண்டு மட்டும் கட்டியிருந்தனர். பெண்களில் பெரும்பாலானோர் றவுக்கை அணியாது சேலைத் தலைப் பால் மார்புகளை மூடியிருந்தனர். ஒரு பகுதிப் பெண்கள் இடுப்பில் சேலையை மட்டும் மடித்துக் கட்டியிருந்தனர்.

யாழ்ப்பாணக் கோட்டையை முற்றுகையிட்டும் தாக்காது கோமுசாறி வன்ஹூன்ஸ் காலம் கடத்தி வருவது வியப்பாக இருந்தது. அவனது திட்டம் வேறாக இருந்தது. கோட்டைக்குள் புகுந்திருக்கும் ஆயிரம் பேருக்கும் உணவுப் பஞ்சம் ஏற்படும், தண்ணீர்ப் பஞ்சம் ஏற்படும். இருக்கிற உணவு முடிந்ததும் அவர்கள் வலுவிறந்து தாக்குதல்களைத் தொடங்குவார்கள். பட்டினி போடுவது தான் அவர்களைப் பணியவைக்க அல்லது அழிக்கச் சரியான வழியெனக் கொமுசாறி வன்ஹூன்ஸ் நம்பினான். அவனது எண்ணம் பொய்க்கவில்லை. கோட்டை கொத்தளங்களில் நின்றிருந்த போர்த்துக்கேயரிடம் அமைதியின்மை, சோர்வு என்பன ஏற்படுவதை அவதானித்தான்.

கோட்டைக்குள் பட்டினி நிலை தோன்றிவிட்டது. கோவாவில் இருந்து உதவிகள் வரும் எனப் போர்த்துக்கேயர் எதிர் பார்த்தது பொய்த்துவிட்டது. முற்றுகை தொடங்கி 107 நாட்கள். கோட்டைக்குள்ளிருந்த உணவுப் பொருட்கள் அனைத்தும் தீர்ந்துவிட்டன. கோட்டைக்குள்ளிருந்த நாய்களும், பூனைகளும் அங்கிருந்தோரின் ஆகாரங்களாகின. போர்த்துக்கேயர் கோட்டையுள்ளிருந்த பூனைகளைத் துரத்தியதால் அவை தறிகெட்டு ஓடிக் கோட்டை மதிற்சுவரைக் கடந்து அகழியினுட்பரிதாபமாக விழுந்தன. பூனையை இழந்த போர்த்துக்கேயர் வீரன் பரிதாபமாகத் திருமட நேர்ந்தது.

இனியும் பொறுக்கமுடியாதது என்ற நிலை கோட்டைக்குள் சுவாகியது.

யாழ்ப்பாணக் கோட்டைன் கிழக்குப் பக்க உயர் காத்தளத்திலிருந்து முதலாது பிரங்கி ஒல்லாந்தப் படை வீரர்களை நோக்கி வெடித்தது. அதனைத் தொடர்ந்து வடக்குப் பக்கக் கொத்தளங்களில் இருந்தும் பிரங்கிகள் முழங்கின. அகழியைத் தாண்டிப் பிரங்கிக்

குண்டுகள் தீச்சவால்களுடன் ஒல்லாந்தரை நோக்கிப் பாய்ந்தன.

ஒல்லாந்தக் கொமுசாறி கோட்டையைத் தாக்குமாறு தனது படைவீரர்களுக்கு உத்தரவிட்டான். ஒல்லாந்தரின் பிரங்கிகள் முழக்கமிட்டன. வடக்கிலிருந்துபாய்ந்த முதற் குண்டே வடபுறக் கொத்தளத்தைச் சிதைத்தது. தொடர்ந்து மழை போலப் பிரங்கிக் குண்டுகள் பாய்ந்தன. கடனீரேறியில் தங்கி நின்ற நார்டொன் கப்பலிலிருந்து பாய்ந்த பிரங்கிக் குண்டு, தென்புற அரண்சுவரினைத் துளையிட முயன்றது. ஒல்லாந்தரின் எறிபொறிகள் பெருங்கற்களையும், தீப்பந்தங்களையும் கோட்டைக்குள் வீசியெறிந்தன. கோட்டைக்குள் கூக்குரல்கள் எழுந்தன.

யாழ்ப்பாணக் கோட்டைக்குள் பிரங்கிக் குண்டுகள் முற்றாகச் செலவாகிவிட்டன. போர்த்துக்கேயர் இடுகாட்டில் புதை குழிகளுக்கு மேலிருந்த கல்வெட்டுச் சிலைகளையுடையும், கோயில்களில் இருந்த வெண்கலப் பாத்திரங்களைப் பொடி செய்தும் பிரங்கிகளின் போட்டுக் குண்டுகளாக உபயோகித்தனர்.

ஆயிற்று; எல்லாம் முடிந்தன.

○○○○○

**பகுதி: இரண்டு
றைக்ளோப்
வன் ஹூன்ஸ்**

1

21, ஜூன், 1658.

யாழ்ப்பாணக் கோட்டைக்குள் இருந்த போர்த்துக்கேயர் வெள்ளைக் கொடியுடன் சரணடைந்தனர். கோட்டைக் கதவுகள் திறக்கப்பட்டன. போர்த்துக்கேயரின் கொடி இறக்கப்பட்டு, ஒல்லாந்தரின் கொடி கோட்டையில் ஏற்றப்பட்டது. கோட்டையில் இருந்து வெளியேறுவோர் அணிந்திருந்த உடைகளை மட்டும் -ன்றி வேறெதுவும் எடுத்துச் செல்லக் கூடாது எனக் கொமுசாறி வன் ஹூன்ஸ் கட்டளையிட்டிருந்தான். கோட்டையை விட்டு வெளியேறிய ஆண், பெண் அனைவரும் நிர்வாணமாக்கப்பட்டு பரிசீலிக்கப்பட்டனர். ஈவிரக்கமின்றி அவமான கரமான இச் செயலை ஒல்லாந்தர் செய்தனர். ஒரு சிறு பொருளைக் கூடச் சரணடைந்தவர்கள் தம்முடன் எடுத்துச் செல்ல ஒல்லாந்தர் அனுமதிக்கவில்லை.

சரணடைந்த போர்த்துக்கேயர் வீரர்களைக் கப்பல்களில் ஏற்றிக் கோவாவிற்கும் பத்தேயாவி -ற்கும் அனுப்பி வைத்தான். தண்டிக்கப்பட வேண்டிய இராணுவ அதிகாரிகளை நார்டொன் கப்பலில் ஏற்றிக் கைதிகளாக ஒல்லாந்த வைஸ்ரோயின் விசாரணைக்காகப் பத்தேயாவிற்கு அனுப்பி வைத்தனர். குடும்ப

மாக இருந்த போர்த்துக்கேயர் வீரர்கள் அவர்களது இந்தியக் குடியேற்றமான கோவாவிற்கு அனுப்பி வைக்கப்பட்டனர். போர்த்துக்கேயக் கன்னிகளையும், விதவைகளையும் ஒல்லாந்தர் தம்முடன் தடுத்து வைத்துக் கொண்டனர்.

போர்த்துக்கேயப் படையில் வேலை செய்த பலர் ஒல்லாந்தருக்கு விசுவாசமாக இருக்க ஒத்துக் கொண்டனர். மலபார் வீரர்களில் பலரும் பறங்கிகளில் சிலரும் அவ்வாறு சேவையில் தொடர்ந்திருக்க ஒப்புதல் வழங்கினர்.



யாழ்ப்பாணத்தைக் கைப்பற்றுவதற்காக ஒல்லாந்தப்படை பணணைக் கரையில் முகாமிட்டுள்ளது. பான்ஸ் வன் ஹூன்ஸ் முன் காணிக்கைப் பொருட்களை யாழ்ப்பாண மக்கள் சமர்ப்பிக்கின்றனர். (பால்தேயஸ் பாதிரியார் வரையு - 1672)

யாழ்ப்பாணக் கோட்டையின் வீழ்ச்சியுடன் போர்த்துக்கேயரின் சாம்ராச்சியம் இலங்கையில் அஸ்தமித்தது. கோட்டையின் வீழ்ச்சிக்குப் பல காரணங்கள் இருந்தன. கொமுசாறி வன் ஹூன்சின் முற்றுகை மார்ச் 16 ஆம் திகதியிலிருந்து ஜூன் 21ம் திகதி வரை நீடித்ததால், கோட்டைக்குள் ஏற்பட்ட உணவுத் தட்டுப்பாடும், பரவிய நோய்களும் அவர்களைச் சரணடையத் தூண்டின. இலங்கையின் ஏனைய பகுதிகள் எல்லாவற்றிலும் கோட்டை களை இழந்த நிலையில் யாழ்ப்பாணக் கோட்டையை மட்டும் தம்வசம் வைத்திருப்பதில் பயனில்லை என்ற உணர்வு. தரை மார்க்கமாகவும் கடல் மார்க்கமாகவும் ஒரே வேளையில் ஒல்லாந்தப் படை தாக்கும் என அவர்கள் எதிர்பார்க்கவில்லை. நீண்ட கால முற்றுகையின் பின்னர் தொடர்ந்து நிகழ்ந்த தாக்குதலால் கொத்தளங்கள் சிதைந்தன. கோட்டை மதில்கள் தகர்ந்துபோயின. துப்பாக்கி மருந்துக்கும் பிரங்கிக் குண்டுகளுக்கும் தட்டுப்பாடு ஏற்பட்டது. உணவில்லாமையினால் இறந்தவர்களை விட ஒல்லாந்தரின் பயங்கரமான எறிபொறிகள் ஈவிரக்கமின்றி வீசிய கற்களுக்குப் பலியானவர்களின் எண்ணி

நீலவணியை

க்கை அதிகமாக இருந்தது. இவை யாவும் போர்த்துக்கேயரைச் சரணடைய வைத்தன.

யாழ்ப்பாணக் கோட்டை பிடிபட்டதும் ஒல்லாந்தத் தளபதி பத்தேவியாவிலுள்ள வைஸ்ரோயிக்குப் பின்வருமாறு அறிக்கை சமர்ப்பித்தான்:

“இலங்கையின் இறுதிப் பிரதேசமான யப்னாப் பட்டினத்தை இன்று கைப்பற்றினோம்.

கிடைத்தனர். 30 ஆயிரம் பற்றா கோஸ் பெறுமதியான தங்கம், வெள்ளி ஆபரணங்கள்கொண்ட சிறு புதையல் ஒன்றும் கோட்டைக்குள் அகப்பட்டது.

முஸ்லீம் வர்த்தகர்களுக்கு விற்பதற்காக ஆனைப்பந்தியில் கட்டிவைக்கப்பட்டிருந்த 27 யானைகளையும் எமக்குரிய தாக்கிவிட்டேன். இந்த யானைகளுக்குப் போர்த்துக்கேயர் மதி

த்திருக்கும் விலை குறைவு. இவற்றினை முஸ்லீம் வர்த்தகர்களுக்கு நல்ல விலையில் விற்கவுள்ளேன். அத்துடன் இவற்றுள் 10 யானைகளைச் சோழ மன்னலக் கவனர் பிற்றிற்கு அனுப்பவுள்ளேன்.

எங்களுக்குப் பிரங்கிக் குண்டுகள் தேவை. 12 தொட்டு 24 இறாத்தல் நிறையுள்ள குண்டுகளில் 3000 அனுப்பி வைக்கவும். 2 இறாத்தல் தொட்டு, 4 இறாத்தல் நிறை வரையிலான குண்டுகளில் 2000 அனுப்பி வைக்கவும். பத்தேவியாவிலிருந்து அனுப்பிவைக்கப்பட்ட துப்பாக்கி மருந்துகள் சிறந்ததாக இருந்தது. இனிமேல் யாப்னாப் பட்டினத்திலேயே கண் பவுடரைத் தயாரிக்கலாம் என நினைக்கிறேன்.

பார்வைக்கு அழகான விதவைப் பெண்களையும் கலியாணமாகாத கன்னிப் பெண்களையும் இங்கு தடுத்து வைத்துள்ளேன். எங்களுடைய போர் வீரர்களுக்கு அவர்களைக் கலியாணம் செய்து கொடுக்கவுள்ளேன். குடும்பமாக இருந்து அகப்பட்ட போர் வீரர்களை அவர்களின் கோவாவிற்கும், ஏனையோரை பத்தேவியாவிற்கும் அனுப்பி வைக்கிறேன். அவர்களைச் சிறையில் வைப்பதோ, போர்த்துக்கல்விற்கு அனுப்புவதோ உங்கள் சித்தத்தைப் பொறுத்தது...” என்றவாறு றைக்ளோப் வன் ஹூன்சின் அறிக்கை அமைந்தது.

(தொடரும்)